

சக்தி சங்கமம்

16- மார்ச் - 2021
கமலம்-1, இதழ் -44



மங்களபுரி டைம்ஸ் - பிரதி செவ்வாய் கிழமை



108 சக்தி பீட ஆலயம், மங்களபுரி, கண்ணன்தாங்கல்.

உலகம் பரவிய மதம் - ஸ்ரீ மஹா பெரியவா அருளியது. இப்படி உலகம் முழுக்க நம் மதத்தின் சின்னங்களை பார்த்துவிட்டு ஆராய்ச்சியாளர்கள் 'நம் தேசத்திலிருந்து அங்கே பலர் போனார்கள் அதே போல் அங்கிருந்து இங்கேயும் வந்தார்கள் அதனால் பலவித பரிவர்த்தனை நடைபெற்றது என்கின்றனர். ஆனால் உண்மையில் உலகம் முழுதும் ஒரே தர்மம் தான் இருந்தது அது சனாதன தர்மம் மட்டுமே எனவே இந்த சின்னங்கள் ஆதியில் அங்கே இருந்தவர்களால் ஏற்பட்டவையே. அதாவது அந்த தேசங்களில் நாகரிகவாழ்வு (Civilisation) தோன்றியபோதே வைதீக அம்சங்கள் அங்கே இருந்திருக்கின்றன. வெளி தேசங்களில் எத்தனையோ ஆயிரம் வருஷங்கள் பழமையான நம் வேத மதம் மருவி சம்பந்தமேயில்லாமல் புதிய மதங்கள் தோன்றி வளர்ந்தபோது வைதீக தத்துவங்கள் உருமாறிவிட்டன.

சக்தியை போற்றுவோம்- முக பஞ்சசதீ ஆர்யா சதகத்திலிருந்து அடுத்த ஸ்லோகத்தை பாப்போம்.

சிந்தித பல பரிபோஷன சிந்தாமணி ரேவ காஞ்சி நிலயா மே:
சிரதரஸுசரித ஸுலபா சித்தம் சிரியயது சித் ஸுகாதாரா ||
பொருள்:

- ❖ தேவியை எளிதில் அடையவேண்டுமானால் வெகு நீண்ட காலம் ஸ்தக்கார்யங்கள் செய்யவேண்டும் அதாவது நீண்ட கால முயற்சிக்குப்பின் தேவியின் எளிதில் அடையலாம். அப்படி தேவியை அடைந்தால்?
- ❖ காஞ்சிபுரம் எனும் சேஷத்ரத்தையே தனது இருப்பிடமாகக் கொண்ட தேவி அமிர்த தாரையாக பக்தர்கள் மனதை குளிர்ச்சியாள்.
- ❖ பக்தர்கள் நினைத்த வரத்தை அளித்து வேண்டிய பலனை அளிப்பதில் தேவி சிந்தாமணி ரத்னமாகிறாள்.
- ❖ சிந்தாமணி= விசேஷ வகை ரத்தினக்கல் இந்தக் கல் நினைத்ததை அளிக்குவல்லது. ஒரு சிந்தாமணியே நினைத்ததை அளிக்கும் என்றால் சிந்தாமணி மாளிகையில் வசிக்கும் தேவி நமக்கு எப்படிப்பட்ட பேறுகளை அருள்வாள்? இதை நம்மால் அளவிட முடியாது தேவியின் கருணைக்கு அளவேயில்லை!

சக்தி பீடம் 44 : ஏகவீரா தேவி . ஸஹ்ய பர்வதம்

- ❖ பகவான் வேத வ்யாஸர் குறிப்பிட்ட 44 வது சக்தி பீடம் சஹ்யாத்ரி பர்வதம். இன்றைய மராட்டிய மாநிலத்தில் உள்ள நாசிக் அருகே உள்ள மலை தொடரே இது. மராட்டிய தேசத்தில் மூன்றரை சக்தி பீட வழிபாடு என்ற சம்பந்தமும் உண்டு அந்த 3.5 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று.
- ❖ நம்மை பொறுத்தவரை ஸ்ரீ வியாசர் கூறிய இந்த தேவியின் ரூபத்தை மங்களபுரி சேஷத்ரத்தில் சிற்ப சாஸ்திர முறைப்படி அமைத்துள்ளோம்.
- ❖ அன்னை அமர்ந்த கோலத்தில் நான்கு கைகளுடன் உடுக்கை, சூலம், கட்வாங்கம் மற்றும் கபாலம் தாங்கி சேவை சாதிக்கிறார். இந்த தேவிக்கு சப்த ஸ்ருங்கி நிவாஸினி என்று பெயர் வரப்பிரசாதி என்று புகழ் பெற்ற தேவி இவர். (தொடரும்)

மங்களபுரியில் உலக மக்கள் கொடிய கொரானா துயரிலிருந்து விடுபெற 27 நாட்கள் தொடர் நஷ்டத்திர யாகம் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகள் 14-மார்-21 முதல் 09-ஏப்-21 வரை நடை பெறுகிறது பக்தர்கள் பங்குபெற்று பயன் பெற அழைக்கிறோம்

ஸ்ரீ குருஜியின் அம்ருதவாணி - குரு மஹிமை

- ❖ கடலில் குளிப்பதால் நம் பாவங்கள் நீங்கும். கர்மாக்களை செய்யலாம் இன்பமாக இருக்கும். கடல் புனிதமானது அதில் பல நதிகள் சங்கமம் ஆகும்.
- ❖ கடல் நீரை பருகமுடியாது.கடல் நீரில் குளித்தால் உடம்பில் அரிப்பு ஏற்படும். அந்த அரிப்பை போக்கிக்கொள்ள சத்தமான நீரில் மறுபடியும் குளிப்பார்கள். கடல் நீரை போல் ஆன்மீகத்தையும் பருக முடியாது. அதனால் ஆன்மீகம் என்ற கடலில் குளித்தால் பாபங்கள் போகும். சித்தம் சக்தியாகும்.
- ❖ மனதில் உள்ள அரிப்புக்களை போக்க இராமாயணம், சுந்தர காண்டம் செளந்தர்யா லஹிரி போன்ற நூல்களை படித்து ஆன்மீக வாழ்வில் முன்னேற வேண்டும்

தெரிந்த மஹான் தெரியாத தகவல் - ஸ்ரீ அகஸ்தியர்

- ❖ வேத காலம் அதிலும் ரிக் வேத காலம் மிக பழமையானது அந்த ரிக்வேதத்தை அளித்த ரிஷிகள் முக்கியமானவர் ஸ்ரீ அகஸ்தியர். நீண்ட நெடும் காலம் வாழ்ந்த சித்தர் இவர். ராமாயண மஹாபாரத காலத்திலும் வாழ்ந்து ஸ்ரீ ராமர் மற்றும் யுதிஷ்டிரர்களுக்கு தர்மத்தை போதித்த மஹான் இவர்.
- ❖ இமய கிரியில் பார்வதி பரமேஸ்வரர் திருமணம் நடை பெறுவதனால் அனைத்து தேவ தேவியரும் கலந்து கொள்ள அங்கு வர அதனால் பூமியில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு பூமா தேவி சிரமப்பட பார்வதி பரமேஸ்வரர் அகஸ்தியரையே தென் திசை அனுப்பி பூ பாரத்தை சம்பட்டுத்தினர் அதாவது இவர் ஒருவருடைய தபோ பலம் அத்தனை தேவ தேவியரின் சக்திக்கும் மேல்! (தொடரும்)